

سَنَدُّ عَزِيزَةَ الْمَرْيَمَ^{١٩} كَلَامًا لَا تُطِعُهُ وَاسْجُدْ وَاقْرَبْ السَّعْدَةَ

سَعْيَ الْقَدِيرَةِ وَهَمْزَةَ إِيمَانِكَ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ^١ وَمَا أَدْرِكَ مَا لَيْلَةُ الْقَدْرِ^٢ لَيْلَةُ

الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ^٣ تَنَزَّلُ الْمَلِكَةُ وَالرُّوحُ فِيهَا

يَادُنْ رَبِّهِمْ مِّنْ كُلِّ أَمْرٍ^٤ سَلَامٌ شَهِي حَتَّى مَطْلَعِ الْفَجْرِ^٥

سَعْيَ الْبَيْتَنَةِ وَهَمْزَةَ إِيمَانِكَ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○

لَمْ يَكُنْ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنْفَلِّينَ

حَتَّى تَأْتِيَهُمُ الْبَيِّنَاتُ^٦ رَسُولٌ مِّنَ اللَّهِ يَتَوَلَّهُ أَصْحَافًا مُّطَهَّرَةً^٧

فِيهَا كِتَبٌ قِيمَةٌ^٨ وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ

بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ^٩ وَمَا أُمْرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ

خُلِّصِينَ لَهُ الدِّينُ لَا حُنَفَاءُ وَيُقْيِمُونَ الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكُوَةَ

وَذَلِكَ دِينُ الْقِيمَةِ^{١٠} إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَ

الْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَلِدِينَ فِيهَا أُولَئِكَ هُمُ شَرُّ الْبَرِّيَّةِ^{١١}

18. நாமும் (அவனுக்கு தண்டனைதரும்) காவலர்களை அழைப்போம்.
19. (நீர் தொழுவதை விட்டும் தடுத்துவிட முயன்றானே அவ்வாறு) அல்ல! (நபியே!) நிச்சயமாக நீர் அவனுக்குக் கீழ்ப்படியாதீர். (உமதிரட்சகனுக்குச்) சிரம் பணிவிராக, இன்னும், (அவனை வணக்கத்தின் மூலம்) நெருங்குவிராக.

அத்தியாயம் : 97

அல் கத்ர் – கண்ணியமிக்கது

வசனங்கள் : 5 மக்கீ ரூகூஃ : 1

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்

அல்லாஹ்வின் பெயரால் (ஒதுகிறேன்).

1. நிச்சயமாக நாம் (நம் வேதமாகிய) இதனை கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர் எனும்) இரவில் இறக்கிவைத்தோம்.
2. (நபியே! அந்த) கண்ணியமிக்க இரவு என்னவென்பதுபற்றி உமக்கு அறிவித்தது எது?
3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிகச் சிறந்ததாகும்.
4. அதில் மலக்குகளும், (ஜிபரீலாகிய பரிசுத்த) ஆவியும் தங்கள் இரட்சகனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) ஒவ்வொரு காரியத்தின் நிமித்தம் இறங்குகின்றனர்.
5. (அது) சாந்தியா(ன இரவா)கும்; அ(வ் விரவான)து, அதிகாலை உதயமாகும் வரையிலாகும்.

அத்தியாயம் : 98

அல் பயினா – தெளிவான சான்று

வசனங்கள் : 8 மதனி ரூகூஃ : 1

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்

அல்லாஹ்வின் பெயரால் (ஒதுகிறேன்).

1. வேதக் காரர்களிலிருந்தும், இணைவைப்பவர்களிலிருந்தும் நிராகரித்து விட்டார்களே அத்தகையோர், தெளிவான ஆதாரம் அவர்களுக்கு வரும்வரை (நிராகரிப்பதை விட்டும்) விலகுபவர்களாக இருக்கவில்லை.
2. (அத்தெளிவான ஆதாரம்) அல்லாஹ்விடமிருந்து (வந்துள்ளதார்; (ஆவார் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட) பரிசுத்த ஆகமங்களை அவர் ஒதுக்காண்பிக்கிறார்.
3. அவற்றில் தீர்க்கமான சட்டத்திட்டங்கள் உள்ளன.
4. இன்னும், வேதம்கொடுக்கப்பட்டோர் – தெளிவான ஆதாரம் (நபியும் அவர் மூலமாக வேதமும்) தங்களுக்கு வந்தபின்னரே தவிர அவர்கள் பிளவுபடவில்லை.
5. இன்னும், அல்லாஹ்வை – அவனுக்காகவே வணக்கத்தைக் கலப்பற்றதாக ஆக்கியவர்களாக, (அனைத்து தீயவழிகளை விட்டும் நீங்கி இல்லாத்தின் பால்) சாய்ந்தவர்களாக அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காகவும், தொழுஙையை அவர்கள் நிறைவேற்றுவதற்காகவும், ஜகாத்தை அவர்கள் கொடுப்பதற்காகவுமே தவிர (வேறைதையும்) அவர்கள் (அதில்) கட்டளையிடப்படவில்லை; இன்னும், இதுதான் நேரான மார்க்கமாகும்.
6. (இந்த நபியின் வரவை எதிர்பார்த்தவர்களில்) வேதத்தையுடையோர்களிலும், இணைவைத்துக்கொண்டிருப்போரிலும் நிச்சயமாக (இவரை) நிராகரிக்கின்றார்களே அத்தகையோர், நரக நெருப்பில்தான் இருப்பார்கள்; அதில் (அவர்கள்) நிரந்தரமாக (ததங்கி) இருப்பவர்கள்; அத்தகையோர்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள்.